20th November 1963]

Tiruchirappalli North, passed at its meeting on 22nd April 1963, recommending the widening and improvement to the undermentioned State Highways :—

(1) Tiruchi-Salem Road (via) Musiri and Thottiyam; and

(2) Tiruchi-Karur Road?

THE HON. SRI V. RAMAIAH : The matter is under consideration of the Government.

ஒன்றிப்புத் துவக்கப்பள்ளிகள்

* 312 கேள்வி.—திரு. ம. கமலநாதன் : கனம் முதல் அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) ஊராட்சி ஒன்றிப்பு ஆளுகையில் உள்ள துவக்கப் பள்ளிகளை அரசினரே ஏற்று நடத்தவேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியிலிருந்து ஏதேனும் கோரிக்கை வந்துள்ளதா ?

(இ) ஆமென்றால், அதன்மேல் என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது ?

கனம் திரு. எம். பக்தவத்சலம் : (அ) ஆம். வந்துள்ளது.

(இ) இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுப்பது அவசிய மில்லையெனக் கருதப்பட்டது. ஏனெனில், ஆரம்பப் பள்ளிகள் விஷயமாய் தனிப்பட்ட நிர்வாகிகளுக்கு மானியம் கொடுப்பது உட்பட, ஆரம்பப் பள்ளிகளை ஏற்படுத்துவது, பாராமரிப்பது, விஸ்தரிப்பது, அபிவிருத்தி செய்வது விஷயமாய் பஞ்சாயத்து யூனியன் தேவைகளை நிறைவேற்ற தன் நிதி வசதிக்குள் நியாய மான அளவுக்கு நிதி ஒதுக்குவது ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் சட்டபூர்வமான கடமையாகும்.

(*a*) Yes.

(*b*) No action was considered necessary in the matter because it is the statutory duty of a Panchayat Union Council within the limits of its funds, to make reasonable provision for carrying out the requirements of the Panchayat Union in respect of the opening and maintenance and expansion or improvement of elementary schools, including the payment of grants to private managements in respect of elementary schools.

புலவர் கா. கோவிந்தன் : இந்த தொடக்கப் பள்ளிகளை அரசாங்கமே எடுத்து நடத்த வேண்டும் என்பதற்கு அடிப்படைக் காரணம் என்ன, விண்ணப்பத்தில் என்ன காரணம் கொடுக்கப் பட்டிருந்தது ?

கனம் திரு. எம். பக்தவத்சலம் : விண்ணப்பத்தில் என்ன காரணம் கூறியிருந்தார்கள் என்று நினைவு இல்லை. ஆனால் பொது வாக ஆசிரியர்களுக்கு சங்கடங்கள் இருக்கின்றன என்பது ஒரு காரணம், அரசாங்கமே ஏற்றுக்கொள்ளலாம் என்பதற்கு மேலும், பஞ்சாயத்து யூனியன் தலைவர்களும் தங்களுக்கு ஏற்படும் சங்கடங் களைச் சொல்லுகிறார்கள்.

[20th November 1963

திரு. மீ. கலியாணசுந்தரம் : சார், பஞ்சாயத்து யூனியன்களுக்கு இருக்கக்கூடிய ஒருசில அதிகாரங்களை எடுத்துவிடலாம் என்பது என் சொந்த அபிப்பிராயம் என்றாலும், பள்ளிக்கூடங்களை அரசாங்கம் எடுத்துக்கொள்வது என்பது சரியாகாது. ஆசிரியர்களிடம் இருந்து பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. குறைந்தபட்சம் ஆசிரியர்களை மாற்றுவது போன்ற விஷயங்களில் இது சம்பந்தப்பட்ட கல்வி இலாகா அதிகாரிகளைக் கலந்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பார்களா என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. எம். பக்தவத்சலம் : உத்தரவுகள் இருக்கின்றன. எவ்வளவு தூரம் அவை அனுஷ்டிக்கப்படுகின்றன என்பதுதான் முக்கியம். அதெல்லாம் அரசாங்கத்தின் பரிசீலனையில் இருக்கிறது.

புலவர் கா. கோவிந்தன் : அமைச்சரவர்கள் கூறிய பதிலில் "சங்கடங்கள் இருப்பதால் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்" என்று சொன்னார்கள். சங்கடங்கள் என்ன என்பதை தெளிவாகச் சொல்ல முடியுமா ?

கனம் திரு. எம். பக்தவத்சலம் : சங்கடங்களில் முக்கியமானது, கனம் கலியாணசுந்தரம் கூறியது.

திரு. கரு. சீமைச்சாமி : பஞ்சாயத்து யூனியன் பள்ளி ஆசிரியர்களை ஆண்டு முடிவில் ஜெனரல் டிரான்ஸ்பர் செய்கிறார்கள். அப்படி மாற்றும்போது பொதுவாக பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் மேல் அவர்கள் புகார் கூறுவது அரசாங்கத்திற்கு தெரியுமா ?

MR. SPEAKER : The question is too general.

கனம் திரு. எம். பக்தவத்சலம் : கனம் அங்கத்தினர் அவர்களே ஒரு பஞ்சாயத்து யூனியன் தலைவர். குறிப்பான விஷயங்கள் ஏதாவது இருந்தால் தெரிவிக்கலாம்.

அரசாங்க மருத்துவமனை (விருத்தாசலம்)

* 313 **கேள்வி.—திரு. வெ. கிருஷ்ணமூர்த்தி :** கனம் சுகாதார அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) விருத்தாசலம் அரசாங்க மருத்துவ மனையில் உள்ள நோயாளிகளுக்கு 1963-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் ரேஷன் கொடுக்கப்படாமல் இருப்பது உண்மையா ?

(இ) ஆமெனில் எத்தனை நாளாக, என்ன காரணத்தினால் கொடுக்கப்படவில்லை ?

(உ) அது சம்பந்தப்பட்ட டெண்டர் எப்போது பெறப்பட்டது ?

கனம் திருமதி ஜோதி வெங்கடாசலம் : (அ) இல்லை.

(இ) இந்த கேள்விக்கு இடமில்லை.

(உ) 11—4—1963 அன்று.